

கல்விக்கழகக் கட்டுரை.

புதுவைக் கல்விக்கழக, வெள்ளி விழா

நிலைவு மலர்.

இது, தமிழ்நாட்டு மாபெரும் தலைமை எழுத்தாளர்களின்—உண்மைத் தமிழ்எழுத்தாளர்களின் உள்ள ஒனியம்! செந்தமிழ்ச் சிற்பம்!

இலக்கியம், இலக்கணம், வரலாறு, நாடகம், விண்ணானம், மகனிர்ப்புக்கி, மொழி, சமயம், இணம், நாடு முதலிய பல துறைகள்பற்றி அவ்வத்துறையில் வல்ல அறி ஞர் பெருமக்களால் எழுதப்பெற்ற பங்பல கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்ட தனி நூல்.

தமிழ்க்கலைபற்றி ஏதேனும் ஜயம் ஏற்படின் அதீஸ்ப் போக்கிக்கொள்ளுதற்குத் தமிழ் நூல் ஓலையத்திற்குச் செல்வோம். செல்வதற்கு முன், இருந்த இருப்பிலேயே இக்கட்டுரை.மலரைப் புரட்டிப் பார்ப்பது நல்லது. சுருங்கக் கூறின், இதனை ஒரு “கிறு தமிழ் நூல் நிலையம்” என்று சொல்லவாம்.

ஒரு நூலின் விலை ரூ. 5-8

மொத்தமாக வாங்குவோர்க்குக் கழவு தரப்படும்

கிடைக்குமிடம்:

க.ல.விக்.கழகம்,

17, சான்றேர் தெரு, புதுச்சேரி.

செந்தமி மாற்றப்பை

செந்தமி-சன்முகனுர்

கல்விக்கழகம், புதுச்சேரி.

செந்தமிழ் ஆற்றுப் படை

(ஆசிரியர் குமிட்டுக்குடும்ப)

புதுவொக்கல்விக் கழக வெள்ளி விழாக்
கூவியார்க்கேற்ற நூல்.

ஆசிரியர் :

புலவர். கும்ஹர-ஏண்முகனுர்.

கல்விக் கழகம், புதுச்சேரி.

முதற் பதிப்பு:

15-5-1951

பதிப்பு ரை.

‘செந்தமிழாற்றுப் படை’ என்னும் இந்நால், தற்காத் தேவைக்கேற்றவாறு, திருவாளர்-வித்துவான், சுங்ர-சண்முகனுர் அவர்களால் புதுமுறையில் இயற்றப்பற்று, நமது கல்விக்கழகத்தின் வெள்ளிவிழாவில் அறிக்கூட்டு முன்னிலையிலே அரங்கேற்றமடைந்து வெளிவரும் நிதி புது நூலாகும்.

தமிழருக்குத் தம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் ருக்கவேண்டிய உணர்ச்சியைத் தூண்டி, அதன்பால் வர்தம் ஆர்வத்தை எழுப்பி, அதனைக் கசடறக் கற்றுப்பாற்றி வளர்க்க இந்நால் அவர்க்குத் துணைபுரியும் என்று நம்புகிறோம்.

எல்லாத் தமிழரும் இதனை ஏற்றுப் பெற்று ஆதரிப்பிரல் கல்விக்கழகத்தின் தொண்டு ஒருவகையில் பயன்ததென்று மனமிக மகிழ்வோம். வாழ்க செந்தமிழ் !

துவை
வைகாசி }
51, மே,

ரா. தேசிகன்
அமைச்சர்,
கல்விக் கழகம்.

‘செந்தமிழ் ஆற்றுப் படை’

சிறப்புப் பாயிரம்.

பேராசிரியர், நீதிவாதி, நாவலர், இளைசை கிழார், உயர்தி

ச. சோமசுந்தர பாரதியார், M. A., B. L.

அவர்கள் அனுஸ்தியது.

“சுதை இயற்கவி சுந்தர சண்முகர்
புதுவைப் பாவலர் புதிது புனைந்துள
அதுவுச் ‘செந்தமிழ் ஆற்றுப் படை’ வெகு
மதுரமார் தமிழ் வாய்மைக் கவிதையாம்;
சுதைம் வாய்ந்தது தமிழோடும் வாழ்கவே”.

தற்பு.— சுதை=அயிழ்து. அதுவும்=இலை
யின்மை. மதுரகவி—ஆசு, மதுரம், சித்திரம், வித்தார
எனக் கலை நான்கு வகையுள்ளன்று.

நாவலர், ச. சோமசுந்தரபாரதி.

‘செந்தமிழ் ஆற்றுப்படை’—சிறப்புரை.

பேராசிரியர், கவியரசு, உயர்திரு.

அரங்க. வேங்கடாசலம்பிள்ளையவர்கள்

அருளியது

‘எந்தம் துள்ளத் தென்றும் ஒளிரும்
சுந்தர சண்முகத் தூமணி வழங்கிய
அஞ்சுடர்ச் செந்தமிழ் ஆற்றுப் படையினைக்
கண்டேன்! உள்ளம் களித்தெழு மகிழ்ந்தேன்!
இஃதிப் பிறவியில் எய்துமோர் கல்வினை!
எத்துணை ஆழங்தது! எத்துணை அகன்றது!
எத்துணை உயர்ந்தது! என்பன உணர்ந்தேன்!
தமிழை ஆற்றுப் படுப்பது! தமிழை (அண்ணை)
தன்பால் ஆற்றுப் படுப்பதாம் தகவல்
இருமை நெறியாம் இறும்பு தணர்ந்தேன்!
பாலுண் சிறுவன், பசித்தமும் குழங்கையை
அண்ணபால் ஆற்றுப் படுத்தலவும் வன்னையை
அதன்பால் ஆற்றுப் படுத்தலும் ஆதவின்
மும்மை நெறியாம் உண்மையும் கண்டேன்!
இந்நான்டுண்டோம் எடுத்து விரிப்பின்
சிறப்புரை என்னும் உறுப்பினில் அமையா(து)

‘செந்தமிழ் ஆற்றுப்படை’-சிறப்புரை.

போகிளியர், கவியரசு, உயர்திரு.

அரங்க. வேங்கடாசலம்பிள்ளையவர்கள்

அருளி யது

‘எந்தம் துள்ளத் தென்றும் ஒளிரும்
சுந்தர சண்முகத் தூமணி வழங்கிய
அஞ்சுடர்ச் செந்தமிழ் ஆற்றுப் படையினைக்
கண்டேன்! உள்ளம் களித்தெழு மகிழ்ந்தேன்!
இஃதிப் பிறவியில் எய்துமோர் நல்வினை!
எத்துனை ஆழந்தது! எத்துனை அகன்றது!
எத்துனை உயர்ந்தது! என்பன உணர்ந்தேன்!
தமிழை ஆற்றுப் படுப்பது! தமிழை (அன்னை)
தன்பால் ஆற்றுப் படுப்பதாம் தகவல்
இருமை நெறியாம் இறும்பு தணர்ந்தேன்!
பாலுண் சிறுவன், பசித்தழும் குழந்தையை
அன்னைபால் ஆற்றுப் படுத்தலவ் வண்ணையை
அதன்பால் ஆற்றுப் படுத்தலும் ஆதவின்
மும்மை நெறியாம் உண்மையும் கண்டேன்!
இங்நூன் மாண்பெலராம் எடுத்து விரிப்பின்
சிறப்புரை என்னும் உறுப்பினில் அமையா(து)

ஒருதனி நூலா விரிவது மேவிடும் !
 தமிழுல கத்தீர் ! அயிழ்தமாம் இதனை
 எவ்விவர் ! நாமும் எப்படிட என்னி !
 வீரித்து விளக்கிப் பரப்பல்நும் அருளே !
 பள்ளி மாணவர் பலரும் பயனுறல்
 கல்வி நெறியினர் காட்டுபே ராகுளே

கலியரசு, அரங்க-வேங்கடாசல

முன் மோழி.

செந்தமிழாற்றுப் படை யென்னும் இந்நூல், 'ஆற்றுப் படை' என்னும் நூல் வகையைச் சாரும். ஆற்றுப் படை யென்பது : ஒருவரிடம் சென்று நன்மை பெற்று வரும் ஒருவன், வழியில் எதிர்ப்படுத் தன்னிடத்தும் ஏற்றுக்கொள்கிறார்கள், 'யான் இன்னுரிடஞ் சென்று இன்னின்ன பொருள்கள் பெற்று வருகிறேன் ; நீயுஞ் செல்லின் பெறலாம்' என்று மொழிந்து, அவனை அவரிடம் வழிப்படுத்தி (வழிகூட்டி) அனுப்புவதாகும். ஆறு=வழி; படை=படுத்தல். தொல்காப்பியப் புறத்திலை-வீர-வது நூற்பாவில்,

"கூத்தரும் பாணரும் பொருஙரும் விறவியும்
 ஆற்றிடைக் காட்சி யுறுத் தோன்றிப்
 பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறீஇச்
 சென்றுபய ணதிரச் சொன்ன பக்கமும் "

என ஆற்றுப் படை இலக்கணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதற்கு உரையாசிரியர் எழுதியுள்ள உரை :

"ஆடன் மாந்தரும் பாடற் பாணரும் கருவிப் பொருஙரும் இவருட் பெண்பாலாகிய விறவியும் என்னும் நாற் பாலாரும், தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வங்க வழியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்"
 என்பதாகும்.

கூத்தர், பாணர், பொருள், ரீவிறலி, யென்னும் நால் வகையாளிடத்தேயே, ஒருவரை யொருவர் ஆற்றுப் படுக்கும் வழக்கம் இருந்து என்பது மேற்கூறிய வாற்றின் புலப்படுத்துது. அங்குன மாயின், இங்நால்வ ரல்லாத பிறதிறத்தார், ஒரு வரை யொருவர் ஆற்றுப்படுத்த வாகாதோ? என்ற வினா விற்கு விடைவேண்டும். தெரல்காப்பியர் காலத்தில் இங்நால்வரே, அரசர்களிடமும், வள்ளால்களிடமும் தாமரிஸ்த கலைகளைக் காண்பித்துப் பயிச் பெற்று வந்திருக்கலாம். ஏதனின், அவர்கள் குறுகிய மனப்பான்மையின்றி, தாம் பெற்ற வின்பத்தைத் தம்மைச் சேர்ந்தோரும் பெற வேண்டும் என்னும் பரந்த நோக்கங்கொண்டு ஒருவரை யொருவர் ஆற்றுப்படுத்தி வந்திருக்கலாம். அதனை யுணர்ந்த தொல்காப்பியர், ‘இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’ என்ற சியதிப்படி ஆற்றுப்படை யிலக்கணம் அமைத்திருக்கலாம். அது அக்கால நாட்டு சிலை.

மக்கள்விலை எக்காலத்தும் ஒரே சிலையில் இராதன்ரே? நாளாவட்டத்தில் - பிறகாலத்தில் வேறு சில தேவைகளைக் குறித்து வேறு சிலரும் இத்துறையில் ஈடுபடலாமன்ரே? எடுத்துக்காட்டாகத் திரு முருகாற்றுப் படையையே எடுத்துக்கொள்வோம். ஓரன்பன் மற்றே ரன்பனை முருகப்பெருமாணிடத்தில் ஆற்றுப்படுத்ததாக நக்கிரரால் பாடப்பட்டநால் அது. காலவாழியுருளவுருள், திருத்தணிகையாற்றுப்படை, திருப்பானுற்றுப்படை போன்ற சிலவும் தொன்றின. சங்க இலக்கியங்களாகிய பதிற்றுப்பத்து, புறானூறு போன்ற நூற்களிலும் ஆற்றுப்படைக் கருத்தமைந்த தனிச் செய்யுட்கள் உண்டு. ஆயினும் பத்துப்பாட்டுள் உள்ள ஐந்து ஆற்றுப்படை

நூற்களே பெருவாரியாக மக்களால் அறியப்பட்டு வருகின்றன. அவற்றைப்பற்றிச் சிறு குறிப்புக்கள் வருமாறு:

1. திருமுருகாற்றுப்படை: இது 317 அடிகளை யுடையது. ஓரன்பன் மற்றேரன்பனை முருகக்கடவுளிடத்தே ஆற்றுப்படுத்தியதாக நக்கிரர் என்னும் புலவரால் பாடப்பட்ட இங்நாலைப் புலவராற்றுப்படை என்றும் வழங்குப.

2. பொருநராற்றுப்படை: இது 248 அடிகளை யுடையது. ஒருபொருநன் மற்றேரு பொருநனை, மன்னன் கரி காற் பெருவளத்தாணிடத்தே ஆற்றுப்படுத்தியதாக முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்டது.

3. சிறுபானுற்றுப்படை: இது 269 அடிகளை யுடையது. ஒரு பாணன் மற்றேரு பாணனை, மன்னன் நல்வியக் கோடனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாக, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனுரால் பாடப்பட்டது.

4. பெரும்பானுற்றுப்படை: இது 500 அடிகளை யுடையது, ஒருபாணன் மற்றேரு பாணனை, தொண்டை மான் இளங்திரையனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக, கடியலூர் உருத்திரங் கண்ணனுராற் பாடப்பட்டது. சிறுபானுற்றுப் படையினும் மிக்க அடிகளை யுடையதாதனின் இது பெரும்பானுற்றுப்படை யெனப்பட்டது.

5. கூத்தராற்றுப்படை: (மலைபடுகடாம்) இது 583 அடிகளை யுடையது. ஒரு கூத்தன் மற்றேரு கூத்தனை, நன்னனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாக, இரண்ணிய முட்டத்துப் பெருங்குன்றார்ப் பெருங்களசிகனுராற் பாடப்

பட்டது. இதனை மலைபடுகடாம் என்ற பெயராலேயே அழற்றுவது வருகின்றனர் அறிஞர்.

மேற்காட்டப்பட்ட ஜூங்தனையும் இருவகையாகப் பிரிக்கலாம். யாரிடம் ஆற்றுப்படுத்தினரோ அவர் பெயரால் அமைந்தது திருமுருகாற்றுப்படை. யாரை ஆற்றுப்படுத்தினரோ அவர் பெயரால் அமைந்தவை பின்னைய நாண்கும். இவ்விருவகைகளையும் சேர்ந்ததன்று இச்செந்தமிழாற்றுப்படை. இரண்டு மமைந்த மூன்றும் வகையாக மொழியலாம் இதனை. எவ்விதம்?

செந்தமிழாற்றுப்படை யென்பது-தமிழ் கற்ற ஒரு தமிழன், தமிழ் கற்காத மற்றொரு தமிழனை, தமிழ் கற்றுத் தாய்நாட்டிற்குத் தொண்டு புரிவதற்காகத் தமிழ்த்தாயிடம் ஆற்றுப்படுப்பதாகும். அஃதாவது-எதிர் னோக்கிக் காத்துக்கொண்டிருக்குங் தாயிடஞ் செல்லாக்கும் நூங்கையைத் தூண்டித் தாயிடம் அனுப்பும் விந்தையாகும். இங்கே ஆற்றுப்படுப்பதும் தமிழனை; ஆற்றுப்படுக்கும் இடமும் தமிழ்த்தாய். எனவே, தமிழர், தமிழ்த்தாய் என்ற இரண்டிற்கும் பொதுவாகத் தமிழாற்றுப்படையென்றும் பெயர் அமைந்துள்ள தன்றே? (பாண் என்பது பாணரைக் குறிப்பது போல், தமிழ் என்பதும் தமிழரைக் குறிக்கும்)

இந்நாலுள், பிறமொழி, பிறமொழியினர், பிறநாடு என்பவற்றினின்றும், தமிழ்மெசுழி, தமிழர், தமிழ் ஸிலம் என்பவை தனித்துப் பிரிக்கப்பட்டு விதந்து பேசப்பட்டுள்ளன. ஏனிந்தக் குறுகிய னோக்கம்? என்று வினவலாம் சிலர். சிறு பிரிவுக்கும் இடமின்றி, உலக முழுவதும் ஒருநாடாய், ஒருதலைவனுக்குட்பட்ட ஆட்சியாய், மக்களைனவரும் ஒரினத்தராய், உலகத்தின் குடி (பிரஜை)

என்று சொல்லிக்கொள்ளும் பெருமைக்குரிய ஸிலை வரவேண்டும் என்ற விருப்பம் அடியேனுக்கும் உண்டு. ஆனால் அங்கில உலகில் என்றும் வரவே வராது என்பது திண்ணைம் என்ற நம்பிக்கையும் ஒரு பக்கம் உண்டு. ஏனைபாட்டன், தகப்பன் ஈட்டிவைத்துள்ள சொத்துக்கள் தன் தம்பிக்குக் கிடைக்கப் பெறுமல், குடும்பத்தில் முத்தவணுகிய தனக்கே கிடைத்துவிடக் கூடாதா என்று எண்ணை மிடுகிறுன் அண்ணன். தகட்பனும், பிள்ளைகட்கு எழுத்துமூலமாகச் சொத்துரிமை வழங்கும்போது, பிள்ளைகள் சொத்தை உரிமையாக்கிக்கொண்ட பிறகு தன்னைக் காப்பார்களோ, மாட்டார்களோ என்றையற்று, தன் பெயருக்கென ஒருபகுதியை ஒதுக்கிக் கொள்கிறுன். மைந்தனும், தந்தை எப்போது தொலைவான், தொலைந்தால் விருப்பம் போல் சொத்தைக் கையாளலாமே என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறுன். மன்னன் ஷாஜஹானை (முசாசல் ஆணை) அமுக்கிவிட்டு, அவன் மகன் ஒளரங்களேப் அரசைப் பறித்துக்கொண்டது உலக வரலாறுன்றே?

இத்தகைய வஞ்சகவுலகில் பிறரை எப்படி நய்புவது? நம்பியவரையுந்தான் போதாதோ? அதனுலேயே, துப்பாக்கியிரிமை வைத்திருப்பவரைப்போல், தமிழன் தற்காப்புக்காகத் தமிழ்மொழியினையும், தமிழ் ஸிலத்தினையும் காத்துக்கொள்ளவேண்டியது கடமை என்பதைப் பலபட விரித்து வற்புறுத்துகின்றது இந்நால். இக்கருத்தை மறுப்பவர் பிறராயின், அவர் மறுப்பில் பொருளுண்டு என்று வரவேற்பேன். மறுப்பவர் தமிழராயின், அவர் அடியேனை நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை யென்று அவர்மேல் இரக்கப்பட்டு அமைதியுறுவேன். வணக்கம்.

பைந்தமிழ்ப் பதிப்பகம் }
45-51 }
45-51 }

சுந்தர-சண்முகன்.

செந்தமி மூற்றுப்படை.

தமிழ் வாழ்த்து

[நோகை வெண்பார]

தமிழிற் கலைகள் தழைத்திடச் செய்தும்
தமிழரேல் லோருங் தமிழை — யமிழ்தாய்க்
குழைவொடு கற்றுங் கொடுக்கின் முதன்மை
தழைவொடு வாழுங் தமிழ்.

வேண்டுகோன்

[நிலை மண்டில வாசிசியம்]

கன்று தனக்குக் கற்றுக் கொடுப்பா
ரென்று மில்லீல யீன்றது மான்பாற்
சென்று நேடிச் செம்பா வருங்தும்.
தமிழர் பலர்க்குத் 'தமிழ்மொழி' கற்பீர்
5 அமிழ்த மருந்தின ராவீ' ரென்று
பன்முறை கதறினும் பாரார் திரும்பி.

குறிப்புரை: தமிழ்வாழ்த்து— ஒருவனுக்குப் 'பணங்கிடைக்க வேண்டும்' என்று வாழ்த்த விரும்பினால் அப்படி வாழ்த்தாமல், அவனை நோக்கி, 'நீ தொழில் செய்க' என்று தாண்டுவதுதானே, அவனுக்குப் பணங்கிடைக்க வாழ்த்தியதாகும். அதுபோல, தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்றுமட்டும் வரயால் வாழ்த்திக்கொண்டேயிராமல், தமிழ் வளர்வதற்குக் காரணங்களான— (1) தமிழில் விஞ்ஞானம், பொருளாதாரம் முதலிய பல துறைகளையும் கொண்டுவந்துமொழியைவிரிவுசெய்தல்— (2) பலரும் தமிழை நன்றாகப் படித்துத் தேர்க்கிபொறல்— (3) இரண்டுஞ் செய்ததனேடுமையாது, தமிழ்நாட்டில் எல்லாத் துறைகளிலும் தமிழ்க்கே முதன்மையளித்தல் என்னும் முன்றினையும் முயன்று செய்தால் தமிழ் தானை வளருமல்லே?

வேண்டுகோள்— 1—6— அஃறிஜைப் பொருளாக கன்று கூட பிறந்தவுடனே தானே தாய் மடியைத் தேடிப் பாலுண்டு மகிழ்கின்றது. உயர்த்தினைப் பொருளா

நன்முறை யாமோ நாட்டுவிரே!
தமிழ் னெருவன் றன்னே ரன்ன
தமிழ் னெருவனைத் தமிழ்கற் பதற்கர

- 10 குற்றுப் படுப்பதை யறியின் மற்கறயோர்
ஊற்றி நகைப்பர் துப்பிலாத் தமிழின்.
அதனுன்,
நன்ன ரண்வரும் ஸ்தமிழ்கற்றே
என்னால் தேவை யிலதாக்க வேண்டுவல்.
விடுதலைப் பெற்றதும் விடுதலைப் பாடல்
- 15 விடுதலைப் பெற்று விடுதலைப் போன்றே.
ஆயினும்,
பின்னாற் ரூண்டில் பிறங்கு மக்கட்
கிண்நாற் ரூண்டை யெடுத்து விளக்கும்
அங்நா லாமிவ் வாற்றுப் படையே.

இய தமிழர் பவர், எவ்வளவு தூண்டியும் அமிழ்தத் தமிழை யருந்தாமல் காலத்தைக் கொல்கின்றனர்.

12—15— தமிழ் கற்காத பெரும்பான்மையான தமிழரைத் தமிழ்கற்று அதற்கு முதன்மையளிக்க வேண்டுமென்று தூண்டுகின்ற இந்நால், எல்லா மக்களும் அங்குனம் செய்தபின் தேவையில்லை. அஃதாவது, இந்தியாவிடுதலைப் பெறுவதற்குமுன், 'என்று தணியுமின்த சதங்கிரதாகம்' என்று பாடிய விடுதலைப்பாடல், விடுதலைப் பெற்றுள்ள இப்போது தேவையில்லை யன்றே? — இது போலவே அஃதும்.

14—15— நாடு விடுதலைப் பெற்றதும் விடுதலைப் பாடல், பாடப்படுவதினிருந்து விடுதலைப் பெற்றுவிடுவதைப் போல. இங்கு விடுதலை என்னும் ஓரே சொல் ஓரே பொருளில் பின்பின் தொடர்ந்து வருதலின், இது 'சொல் பொருள் பின் வருங்கில் அணி' எனப்படும்.

16—18— இந்நாற்றுண்டின் வரலாற்றைப் பின் ஊற்றுண்டினர் அறிவதற்கு உதவும் இந்நால்.

நால்

(நேரிசையகவல்)

தமிழ் மகன் நிலை

சீரார் மகவு செழிக்க வசிற்றிட
மீறாந்து திங்க விருக்க விந்து
மேறத் தாழு விருபத்தைந் தாண்டு
சோறு எல்கியுஞ் சூழ்ந்தோம்பியபின்

- 5 மைந்தன் பாற்கைம் மாறினை நோக்கு
மந்தச் சொந்த வன்ளை போலாது,
ஈரைம்ப தாண்டுக விருந்து வாழினுங்
கூரை யாயினுங் கூழே யாயினு
மளித்துக் கைம்மா றனுவு நோக்காது
- 10 தாயினுஞ் சிறந்துள தமிழ்நாட்டனிற்
சேயாய்ப் பிறந்த செந்தமிழ் மகனே!
சிறந்த செல்வச் செழிப்பெலா நித்துப்
பிறந்தது போலவே யிறந்தொழி வேங்போ
லெத்துணை மொழிகற் றெத்துணைப் பட்டம்
- 15 மெத்தவே பெற்று மேலாய்ச் சிறக்கினு
மினாமைக் காலைபோ விறக்கும் வேளையும்
வளர்தமிழ் பேசும் வண்டமிழ் மைந்தா!

குறிப்புரை:— 1—11. வழிற்றில் பத்து மாதமே இடங் தந்து, சில்லாண்டே உணவளித்த தாய், பின் பின்ளை யிடம் பதிலுதவி காடுகிறார். தமிழ்நாடோ, மக்கட்குப் பல்லாண்டு உறையுஞும் உண்டியுங் தந்தும் பதிலுதவி எதிர் பார்ப்பதில்லை; ஆதலின் அது தாயினுஞ் சிறந்தது.

12—17. மனிதன் பிறப்பிலும் இறப்பிலுஞ் சமனே; வாழ்வு தாழ்வுகள் இடையில் வருவனனவே. அதுபோல இடையில் எத்துணை மொழிகற்றாலும், தமிழன் இளமையிலும், இறக்கும் முன் மனைவி மக்களிடத்தும் தமிழ்தானே பேசுகிறார்கள்?

- அறுசவை விருங்கி வழுது துறங்கென,
தருகடி மணத்தில் தாவி மறங்கென,
- 20 தமிழர்க் குரிய தனிகிகழ்ச்சிதம்மில்
தமிழ்க்கெடங் தாராத் தண்டமிழ் மதலாய்!
மலையுங் காடு மடுவுமாய்த் திகழு
மூலகங் தட்டையென் ரேதுகேனர் புரையத்
தமிழிற் கலையிலை, தமிழிசை யிலையெனத்
 - 25 தமிழுண ராது தாழ்த்துங் தமிழா!
நெய்யின் சுவையும் நீங்கா மணமும்
பெய்து முணராப் பித்தனை போல
மாசி றமிழின் மாண்பு மினிமையும்
பேசியு மறியாப் பெற்றி யோனே!
 - 30 பயந்தரு சுவையார் பைந்தமிழ் நறவை
நயந்தனை யாயி னவி லுவன் கேண்மதி!

வாழ்க்கை வங்கம்

ஆழ்க்கு மன்பதை யாழி யதனுள்
வாழ்க்கை யாகிய வங்க மிவர்ந்து
செல்லுழி நேருஞ் செல்ல லொன்றே?

35 மதுவுண் டதனெடு மாவெறி தாங்கி
மதம்பிடி மீகான் மனமெனும் பித்த
னியக்கு நாவா யியக்க மென்சொலல்!
உயக்கு பசிமீ னுறுபினிக் கராக்கட்கு
வகைசெய் தென்பயன்? வஞ்சக் குதிராம்

23— புரைய=ஒப்ப. 26—29— கெய்வைத் தான்
பெற்றும், அதன் சுவையைப் பித்தனை சுவைப்பதில்லை;
அதுபோல, தமிழைத் தாய் மொழியரகப் பேசப்பெற்றும்
சிலர் அதன் நூல்கயம் முதலியவற்றை அறியவில்லை.

32—48. இப்பகுதியில் வாழ்க்கை கப்பலாக உருவகஞ்
செய்யப்பட்டிருத்தனின் உருவக அணி. வங்கம் = கப்பல்.

- 40 பகையெனு மரக்கப் பாறை யடர்த்துக்
கோடி கோடியாய்க் குவிக்குங் கொன்றே.
கொள்ளை யூதியக் கொடுங்கா வொருசார்;
வெள்ளச் சுழியா வேண்வர மறுசார்;
தன்னல் வரகங் தலைவரித் தேறும்;
- 45 உன்னவு மம்மா வயங்குமா னெஞ்சம்!
இவ்வரு ஸிலை லெந்றங் வாழ்க்கைச்
செவ்விய கலத்தைச் செலுத்துங் காலை
எவ்வகை யின்பழு மெட்டி யாயின.
இன்புகட் கிடையோரு துங்ப மாற்றலாம்;
- 50 துங்புகட் கிடையோ ரின்ப மினிக்குமோ?
பாலொடு கலந்தார் பருக வினித்திடும்
நீரொடு கலந்தபா ஸீர்க்க ரன்றே?
அதனால்,

நிலைத்து வின்பம்

நீங்கா வவகை நேடுங் குறியுடன்
யாங்கனுஞ் சுழன்றே யாரையு முசாவினேன்.

- 55 'செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
நல்ல ஸீத்த வுவகை நான்' கென்

செல்லல் = துங்பம். மீகான் = கப்பலோட்டி. நாவாய் =
கப்பல். காரா = முதலை. கெடுங்கரல் = கொடிய காற்று.
வேண்வா = பேராசை. உரகட் = பாப்பு. கலம் = கப்பல்.
எட்டியாயின = எட்டி விலகின; எட்டிக்காய்போலாயின.

55-54—உவகை = மகிழ்ச்சி. உசாவினேன் = வினவி
னேன்.

55-56—இது தொல்காப்பியப் பொருளத்திகார மெய்ப்
பாட்டியலில் உள்ள சூத்திரம். இங்குச் செல்வம் முதலை
வற்றிற்குள்ள வேற்றுமை விளக்கப்படவின் இது வேற்றுமை
யணி.

ரூசிரி யர்தொல் காப்பிய ராஸரிய
ஆசிரி மொழியினை யறிந்தே னறிஞரால்.
செல்வங் தன்னும் சேரு முவகைகள்

- 60 செல்வங் தன்னுடன் செல்வம் என்னும் ;
புணர்ச்சி யுவகை புணரா ஸின்றவர்
வணக்கு பிணிமுப்பு வரினென் செய்வர் ?
விளையாட் உவகையும் விளம்பி னற்றே.
இம்மு வுவகையு மென்று மெங்கு

- 65 மம்மா வடைத் தரிதே யரிதே!

ஆயின்
கல்விப் புலமைக் கரைகண் உற்றவ
ரல்லும் பகலு மனைத்திடங் தனிலும்
நூனயங் தன்னை நூண்ணிதி னுணர்ந்து
தேனய வுவகையிற் றிளைக்க வியலுமா

- 70 லெந்று தெளிந்தே னின்றமிழ் கற்றேன்
துங்று சுவையெலாங் துய்க்கின் றேனே.
நன்றான் றுவகை நவி லுங் துணைத்தோ !
இதுங் தேரி-னிரியா யரைநொடி
மதுவுண் பறவைபோன் மாந்தி மகிழ்வாய்.

58-ஆசிரி மொழி = குற்றம் நீங்கிய மொழி.

60-செல்வம் = பொருட்செல்வம்; சென்றுவிடுவோம்.

61-புணரா ஸின்றவர் = புணர்ந்தவர்.

66— கல்விப் புலமைக் கரைகணு உற்றவர் = கல்வியின் எல்லையை முடியக்கண்டவர்; கல்வியர்கிய கற்கண்டைச் சுவைத்தவர்.

73-74— இரியாய் = (தமிழழைட்டுப்) பிரியமாட்டாய். மதுவுண்பறவை = சேனுண்ணும் கண்டு இதனை,
'தா துங்பறவை பேதுறல் அஞ்சி' என்னும் அகநா ஊற்

75 அத்தமி மணங்கி னருமையும் பெருமையு
மெத்தகு திறத்தவென் நியம்புவன் ஓரூரா!

தமிழ்த் தொன்மை

முட்டையோ புள்ளோ முதல தென்று
திட்டமா யுரைக்கத் தெரியா தாயினும்
மன்னி முதன்முதன் மக்கள் பேசிய

80 கன்னி மொழிநங் கன்னித் தமிழே.
மன்பதைத் தோற்றம் மாதமிழ் ஸிலத்தி
வென்பதை யுரைக்கி னிறும்பு தென்ன!
நன்று சான்றும் நவிலுவன் மாதோ.
அமெரிக் காவிலோ, ஜோப் பாவிலோ,

85 ஆப்பிரிக் காவிலோ, ஆத்திரே வியாவிலோ
மக்க ஜெருக்கம் மண்டி யிருத்தல்
தக்க வாசியத் தரையி வன்றோ?
எப்பொருள் மிகமிக வெவ்வழி யிருக்குமோ
அப்பொருட் டோற்ற மவணை யன்றோ?

90 மண்ணுக் குள்ளோ மறைந்த தொன்மைச்
சிந்து நாகரிகம் செந்தமி மினத்தவர்
சிந்து நாகரிகச் செல்வமே யன்றோ?

றுக்களிற்றியானை நிரைப் பாட்டாலு முனர்க். வண்டும்
பறத்தலின் பறவை யெனப்பட்டது.

81— மன்பதை=மனித சமுதாயம்.

84—92 எப்பொருள் எங்கே மிக்குள்ளதோ அவ்விடமே அது ஆதியில் தோன்றிய இடம் என்பது கண்கூடு. எனவே, மக்கள் மிக்குள்ள ஆசியாவே முதலில் மனிதன் தோன்றிய இடமாம். அதிலும், தோண்டியறியப்பட்ட சிந்து நாகரிகமே தொன்மையது என்பது ஆராய்ச்சியாளர் துணிவு; அது பழங் தமிழ் நாகரிகமே. 91—92- சிந்து நாகரிகம்—சிந்து வெளிநாகரிகம்; தமிழ் சிந்திய நாகரிகம்,

தமிழ்த்தொன் மைக்குஞ் தக்கசான் றுண்டால்.
இமிழ்நீர் வரைப்பி வெதற்கு மிலாத

95 மென்மையு மினிமையு மேவிய வொலிநயம்
தொன்மை தமிழ்க்குத் துளக்குஞ் காட்டாம்.
மென்மை யன்றி மென்சிறுர்ப் பேச்சில்
வன்மை தோன்ற வழிதா னுண்டோ?
தமிழ்மொழி முதன்முத றரணியிற் பேசிய

100 வமிழ்தத் தமிழரு மவர்க்கொப் பன்றோ?
அதான்று,
ஜருசால் பலபொரு னுணர்த்தலுங் தமிழின்
பொருவி ரேருன்மையைப் புலனுக் கும்மே.
மாம னெனுமுறை மகவிடங் கூறின்
மாமனென் றழைக்கு மற்றை யோரையும்.

105 ஆமொரு பெயரை யாதித் தமிழர்கள்
பாமர ஸ்ஸியில் பல்பொருட் கிட்டனர்.
அதான்று,
அமெரிகா வாதியா மயங்கு கள் பல
ஆயிர மாண்டுமு னரியாமை யளற்று

94—100- குழந்தைகளுக்கு மென்மையாகத் தவிர
வன்மையாகப் பேசவராது- தமிழோ மென்மொழி. எனவே,
உலகில் முதலில் தோன்றிய குழந்தைமனிதன் பேசிய
மென்மொழியே தமிழ்மொழி என்பது பெறப்படும்.

101—106- குழந்தைக்கு மாமன் னன்றதைக் கற்றுக்
கொடுத்தால், எல்லோரையும் அச்சொல்லால் அழைக்கத்
தொடங்கும். அதுபோல் அக் குழந்தைமனிதன் முதலில்
அ றிந்த ஒரு சொல்லால் பலபொருளை அழைத்துவந்தான்.

107—113- அமெரிக்கா ஏறத்தாழ 450 ஆண்டுகட்டு
முன் கண்டுபிடிக்கப்பட்டு நாகரிகமுற்றது. தமிழ்காடு 5000
ஆண்டுகட்டு முந்திய நாகரிகமுடையது.

108-அளறு - சேறு.

டோய்ப்பெற்றுத் துஞ்சிய தண்மை.

110 அறிவுக் கெட்டா வையா யிருமேற்
செறிய மாண்டாய்ச் செந்தமிழ்த் தேமொழி
இயலிசை கூத்துக் கிள்ளபிற பெற்று
வயங்குவதுவக வரலா றண்டே?

தமிழ்ச் சிறப்பு

அமிழ்தெனு மொலியுட னமைந்த வினிமையே

115 தமிழ்ச்சிறப் பிற்குத் தண்ணிகர் கரியால்!
தான்றி மொழிகளுள் தமிழ்க்கிளை யிலையெனு
மூன்மீ ஹுண்மையை யுரைத்தா ரென்றுகவி.
எம்மொழி யினுமிலா வினிய முவ்வொவி
நம்மொழி யுற்றது நணிசிறப் பாமே!

120 தனித்தியங் குஞ்சீர் தமிழினுக் குண்டு
இனித்திடக் கண்ணவி வியாதிட வேண்டும்?

114—115— தமிழ் தமிழ் என்ற தொடர்ந்து சௌல் விக்கொண்டே யிருந்தால், அமிழ்து - அமிழ்து என்னும் உச்சரிப்பு உண்டாகு மன்றே? கரி=சாட்சி.

116—117— ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங் கானேம்’ என்றார் கவி சுப்பிரமணிய பாரதியர்.

118—119— ‘மு’ என்ற இனிய உச்சரிப்புடைய எழுத்து தமிழ் தவிர வேறெப்பொழியிலும் இன்று.ஆனால் பிரஞ்சு மொழியில், ‘G’ என்ற எழுத்தை ‘மு’ என்ற உச்சரிப்புப்போல் ஒலித்தாலும், ‘மு’ என்ற உருவம் தமிழுக்கே உரியதாயிருத்தல் போல, ‘G’ என்ற உருவம் பிரஞ்சுக்கே உரிய சிறப்புருவம் அன்று. ஆக்கிலத்திற்கும் உரியதல்லவா அது?

120—121. பிறவற்றை இனிக்கச் செய்யும் இயல்பு டைய கரும்பை இனிக்கச் செய்ய அதனுடன் மற்றொன்றைக் கலக்கவேண்டுமா? தமிழ் இயங்குவதற்குப் பிறமொழி இன்

நுணித்துணர்க் தாவிங் நட்பாந் தெரித்துப்.

தாய்மொழி தற்கிலை, தான்பன் மொழிக்குத் தாய்மொழி யாகியுங் கானமுவருத்

125 தாய்மொழி கண்ணித்தண்டமிழ் கண்டாய்ச் சூய்வுறி வினையிதற்காதி முதல்வணை வண்டமிழ்ச் சுவைநுகர் வாய்ப்பிலா தோரே அண்டமு வீடு மவரவித் திரிவர்.

உன்து மொழிப்பெய ரொருவர் வினவின்

130 ‘இனிமை’ யென் றுநீ யியம்பலாந் தடையிலை; கண்ணற் சுவையினைக் கழறுவா யென் றிடின் நன்னாத் ‘தமிழ்’ என் நவிலலாந் தவறிலை. அணியும் பொன்னு மமைந்த வியைபென இனிமையுங் தமிழு மினைந்துள்ள மாதோ.

தமிழ் வளர்ச்சி

135 பணியுங் கோயிலாப் பள்ளி தனிச்செய எணினார் பாரதி யிங்நாற் றுண்டில்.

றியமையாததா? தமிழில் பிறமொழி கலப்பவர், கருப்பஞ்சாற்றில் கணிச்சாற்றைக் கலந்து, இரண்டின் இயற்கைச் சுவைகளையும் கெடுத்தவராவ ரண்றே?

127—128 = தமிழூச் சுவைக்க அறியாதோரே சுவர்க்கமும், முத்தியும் நாடுவர்.

129—134— கண்ணல்=கரும்பு. நமது மொழிக்கு ‘இனிமை’ என்னும் பெயரையும், கரும்பின் சுவைக்கு ‘தமிழ்’ என்னும் பெயரையும் பரிமாறிக்கொள்ளலாம். இரண்டும் ஒன்றே. பொன் வேறன்று—அதனால் செய்யப்பட்ட நகை வேறன்று—அது போன்றதே தமிழும் இனிமையும்.

135—136=‘பள்ளித்தலமனைத்துங் கோயில் செய் வோம்’ என்றார் சுப்பிரமணிய பாரதியர்.

- அரசி யாந்தமி முன்னை தெய்வமர,
அரண்மளை யளைத்து மருந்தமிழ்க் கோவில்
அரசியல் விளையெலா மார்வழி பாடா,
- 140 அரசியற் சிறப்பெலர் மருமைசால் விழவா,
அரசுறு குடியெலா மன்புள் வடியரா,
அரசமர் புலவோ ராருட்குர வேரரா,
அரசர் ஓம்பு மறங்கிலத் தலைவரர
யரசியல் வகுத்தே யாண்டன ரங்காள்.
- 145 இந்தியா முழுமையு மிமய வரம்பன்
செந்தமிழ் கொண்டே சிறக்க வாண்டா
னென்பதையவன்பே ரியம்பு மன்றே?
தமிழரைக் கணக விசயர் தாழ்த்தச்
சுமைக்கல் சேரனுற் சுமக்க நேர்ந்ததே.

137—144— தமிழ் தெய்வமாக உருவகஞ் செய்யப்
பட்டுள்ளது. இது உருவக அணி.

145—149— இமய வரம்பன்—இமயமலையைத் தன்
வடவெல்லையாகக் கொண்டாண்ட சேரன். இவன் தமிழ்
மொழியைப் பொது மொழியாக வைத்து இந்தியா
முழுமையும் ஆண்டதையும், இவன் மசன் சேரன்
செங்குட்டுவனுல் வடநாட்டு மன்னர் கணகவிசயர்
கல்சுமந்ததையும் சிலப்பதிகாரத்தில் பரக்கக் காணலாம்.
சிலப்பதிகாரம்-வஞ்சிக்காண்டம்-வாழ்த்துக் காதை-உரைப்
பாட்டு மடையில், இளங்கோவடிகள் நேரிற் கண்டதை
எழுதியுள்ள—

“குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து
உலகாண்ட சேரலாதற்குத் திகழெரவி ஞாயிற்றுச்சோழன்
மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்
கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ்
செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை” என்று செல்லும்
பகுதியை ஆய்க்.

- 150 தமிழ்தீ தெனச்சொன் தகவிலி யொருவிளை
உமிபோற் புகுத்தே யுழக்கினர் ரேரே.
அரச ரழியினு மருந்தமிழ்ப்புலாங்கு
ரொருசொட்டுக் குருசி யுள்ள வர்யிது
முயிர் தந்து காப்ப ருயர்தமி மூன்றே.
- 155 அயர்வின் றணர்ந்த வதியமா னெள்ளவச்
குயிர்தரு ளெல்லி யுவங்தளித் தன்னரோ:
காதவி வழங்கிடுங் கலவி விருப்பாற்
காதற் பணிபுரி காதலன் மான
மோசி ரேற்கு முன்னாரு சேரன்
- 160 விசினன் சிவிறி வியன்றமிழ் விருப்பால்,
வேந்தருங் கழகம் வீற்றிருங் தருளி
மாந்தினர் தமிழ்த்தேன் மடுத்து மடுத்தே,
இவ்வணங் தமிழை யியம்பொனு வகையில்,
பெருஷிதுக் கிழவன் பிள்ளை யிலாம

165 வருமையிற் பெற்றவோ ராராக் காதற்
செய்போ லோம்பினர் செந்தமிழ் மன்னர்;

150—151—தமிழழத் தாழ்த்திய ஒருவனை, நக்கீர்
என்னும் புலவர் தாக்கினார் என்பதை,
ஆரியம் கண்ற தமிழ்தீ தென வுரைத்த
கரவியத்தாற் காலக்கேட்டப்பட்டாண்ச—சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனு ராணியினுற்
செந்தமிழே தீர்க்க சுவர்கா,
என்னுஞ் செய்யுள் குறிக்கின்ற தன்றே?

152—160—அதியமரன் நெடுமான் அஞ்சி பென்னும்
ஒளவையார்க் களித்ததையும், சேரமான் தகடேர் எறிந்த
பெருஞ்சேர விரும்பெருமை என்னும் மன்னன், மேசிக்கீரன்
கானாற்றில் காண்க.

தாய்போற் போற்றினர் தமிழ்ப்புல வோரித்
தொல்கதை விற்குச் சொல்வத ஒனுக்கம்
மல்கு தமிழின மகிழ்ந்துள் யெற்போற்.

- 170 பயின்று தேர்ந்து பன்னுத் சுவையினை
அயின்று தமிழ்மே வாராக காதல்
புரிந்து பண்டைய புலவோ ருறுவும்,
தெரிந்த விருபா னாற்ஞுண் டினராம்

- இக்காலத் தமிழ்ப் பெரியோர்
பாவலர் சோம சுந்தர பாரதி;
175 நாவலர் வேங்கட சாமி நாட்டார்,
மறைமலை யடிகள், மாகதி ரேசர்
முறைவல் சுப்பிர மணியப் பிள்ளை,
ஞானியா ரடிகள், நந்சாமி நாதர்,
உமாமகீ சவரர், உயர்சேதுப் பிள்ளை,
180 மினுட்சி சுந்தரர், மிகுவேங் கடாசலர்.
கண்யாண் சுந்தரர், கணிகப்ர மணிய
பாரதி, கவிமணி, பாரதி தாசர்,
சிதம்பர நாதர், சீர்ச்சி சிதானங்தர்,
தமிழிசை காத்த தகவா ரணுமலை
185 யாதி யாந்தமி மறிஞு ரியையவு
மாதித் தமிழ்க்குவல் வரணிட வேண்டலே.

- 174 - 184 - சுப்பிரமணியப்பிள்ளை = சட்ட நிபுணர்
(எம். எல். பிள்ளை). ஞானியர் = திருப்பாதிரிப்புவியூர்
ஞானியார் சவாமிகள். வேங்கடாசலர் = கரங்கைதக் கவிபரசு.
கணிமணி = தேசிக விசாயகர். சிதம்பரநாதர் = டாக்டர்.
(அ. சி.) A. C. செட்டிபார். அண்ணுமலை = ராசா. சர்.
அண்ணுமலை செட்டியார்.

செந்தமிழன்னை
ஆகா வொன்றியா ஒறைய மறந்தே
நேகா ததனை யியம்பக் கேணி!
செந்தமிழ் நாட்டுள சீர்கேடு கள்பல

- 190 வங்கென் கெஞ்சன் வருத்தின வோரிரா.
வருத்தங் தன்னைடு வாளிலா முற்றத்
தொருத்தனுய்ச் சென்றே யுலவினன், சின்றேன்.
என்றன் கலக்க மிளாஸிலா கண்டு
கின்று நகைப்பதாய் நினைத்து முழுகினேன்.

- 195 வருத்தம் பொருதோ, வைவே னென்றே,
சிரித்த வெண்மதி சென்றது முகிலுள்.
மயங்கைய மனம்போன் மங்கியது வானம்.
இக்கிலீ கண்ட எழில்வின் மீண்டில
கண்சிமிட் டாலென் கதையைப் பேசின.

- 200 இருந்தேன், கிடங்குதேன், எண்ணினே னவண்பல,
மருந்தொன் றறியாது மாழ்கிப் போனேன்.....
தொழில்கிடை யாமையா ரேருலு மென்புமா
யெழில்குறை மகற்கோர் தொழில்கிடைத் தாலென,
சிந்தா மணியுஞ் சிலம்பு மேகலீயும்

- 198 - 199 - இயற்கையாய் நிகழ்ந்த நிலா, விண்
மீன்களின் செயல் செயற்கையாகக் குறித்தெற்றிச் சொல்
லப்பட்டதால், இது தற்குறிப்பேற்ற அணி.

- 202 - 203 - தொழிலில்லாதவனுக்குத் தொழில்
கிடைத்தாற்போல் தமிழன்னை என் முன் தோன்றினால்
என்று கூட்டிப் பொருள் முடிவு செய்க.

- 204 - 207 - இங்கு சிலேடையணி யமைந்துள்ளது.
சிந்தாமணி = ஒரு தமிழ் நால்; ஓராபரணம். சிலம்பு = சிலப்
பதிகாரம் என்னும் நால்; காற்சிலம்பு அல்லது ஒவிக்கின்ற.
மேகலை = மணிமேகலை என்னும் நால்; ஓராபரணம். கந்தா
ளை = வளையாபதி என்னும் நால்; வளையல். குண்டலம் -

- 205 நங்தா வளையு நல்ல குண்டவழும்
திருக்குற எடியுங் தொல்காப்பியத் திருவ
மெட்டுத்தொகை யாரமும் பத்துப்பா மாலையும்
இன்ன பலவு மியைந்த செங்தமி
முன்னையென் ஞுளக்கட் களித்தனள் காட்சி.
- 210 விழுங்தேன் றுளில் விம்மினன் சேய்நா
சென்முங்தேன் கைகுவித் திறைஞ்சினன் றுய்முன்.
பான்மதி நோக்கிப் பயில்சக்ர வாகமாய்
வான்கதிர் நோக்குறு வண்டா மரையா
யன்னை வழங்கு மருங்கை கிற்குங்
- 215 கன்னன் மொழிக்குங் காத்திருங் தேனுல்.
தாயின் முகக்குறி தானே யுணர்த்திற்று
சேயின் கடமைகள் செப்பொனை தாமென.
அடுத்தது காட்டும் பளிங்குபோ வென்றுசங்
கடுத்ததை முகமேகாட்டு மன்றே?
- 220 கடன்மடை திறங்தெனக் கழறினள் பிற்பல
விடலாய்! அனைத்தும் விளம்புவன் செவிசாய்!

குண்டலகேசி என்னும் நூல்; ஒராபரணம். திருக்குறங்
அடி = ஒருநூல்; அழகிய சிறிய திருவடி. எட்டுத்தொகை
ஆரம் = எட்டுவகையான மரணிக்கண்கள் கோக்கப்பட்ட
மாலை; நற்றிணை முதலிய எட்டுத் தொகை நூற்கள்.
பத்துப் பாமாலை = பத்துவகை மலரால் தொடுக்கப்பட்ட
மாலை; திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாட்டு
நூற்கள்.

212- சக்கரவாகம் என்னும் பறவை சந்திரன் றுளியில்
மகிழுமாம்.

218-219— ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்
சம், கடுத்தது காட்டும் முகம்’ என்னுங் திருக்குறங் இங்கு
அழைக்கப்பெற்றுள்ளது.

- அன்னையின் அறிவுறை
மொழியின் இழிநிலை
‘மக்கா வென்னை மறந்தனிர் நீவிர
தக்க தோவிது தமிழர் பண்போ?
கோவிலிற் குலவினேன் குளத்திற் ரஹ்னினீர்,
அரண்மனை யாண்டே னகழியில் வீழ்த்தினீர்,
திருமணங் கண்டேன் நெருவி லோட்டினீர்,
பள்ளியுட் பறங்தேன் கிள்ளினிர் சிறகை,
பேச்சிலு மெழுத்திலு முச்சை யழுத்தினீர்.
அதனால்,
அடுப்பங் கரையீ வரிவைய ராட்சியில்
230 தடுப்பேயின் றித் தங்கிப் பிழைக்கிறேன்,
தாய்மையை மதிக்குங் தகவு நந்தமிழ்த்
தாய்மா ஸிட்தி றழைப்பதைக் காணலாம்.
தாய்மனை யிருங்து தம்பிதன் சுணங்களை
அழைத்து வந்தாலு மரிவை யொருத்தி
235 யுழைப்பாள் மகவி னு முற்றவங் நாய்க்கே.
எனவே,
சேலை யுடுக்குங் திருவரு வங்களே
சால ஏற்குச் சார்பா பின்வால்
தாய்மைக்குஞ் சேலைக்குங் தங்கிய பொருத்த
மாய்வுறி னம்மா வழகி தழகிதே!
- 224-228— இங்கெல்லாம் தமிழ் மொழியின் இடத்
தைப் பிறமொழிகள் பெற்றுள்ளன.
- 229-247— ஒருபெண், தன் சேயைக் காட்டி னும்,
தாய்வீட்டிலிருங்து தம்பியுடன் வந்த நாயையே முதலில்
கவனிக்கத்தொடங்குவாள் என்றால், அவளாது தாய்மைப்
பற்றை என்னென்பது! நாடாரும் ஆடவர் தாய்மைக்கே
முதன்மையளிக்காது பிறவற்றிற்கே யளிக்கின்றனர். அத

- 240 நாடா எராடவர் நயந்தனர் பிறமொழி
 வீடாள் பெண்டிர் விழைந்தன ரென்னியே
 வீடா ஞருவம் நாடாள வந்தால்
 வாடா மலராய் வாழ்வன் யானே.
 ஒருகால்,
 வீடா ஞருவத்தின் விளங்கு முடையினை
- 245 நாடா ஞருவம் நன்கு கொளினும்
 வாடா மலராய் வாழினும் வாழ்குவல்!
 தாய்மையை வளர்ப்பதவ் வருவ தானன்றோ?
 வளர்க்குங் காரணம்
 இன்னு மதலா யியம்புவ ஸிற்கே
 என்னை வளரென வியம்புவ தென்னெனைன்.
- 250 என்ற னலத்தை யிய்மியுங் கருதிலேன்.
 நீரைத் தூய்மையாய் நிறையத் தேக்கென
 கவில்வது நீரி னன்மைக் கேயோ?
 பயிரை வளர்த்துப் பாதுகாப் பாயெனப்
 பகர்வது நிற்கோ பயிர்க்கோ பகராய்!
- 255 உடலோம் புவது முயிரோம்ப வன்றோ?
 எனையோம் பென்றது நினையோம் பென்றதே.

ஞல்தரன் வீடானும் பெண்டிர் யாங்களாயினும் தாய்மையை மதிப்போம் எங்கின் றனர்போலும்! தாய்மைக்கும் சேலைக்கும் எவ்வளவு பெருத்தம்! பெண்கள் நாடாள வந்தரலாவது அல்லது பெண்களின் உடையை ஆண்கள் அணிந்து ஆளத்தெடங்கினாலாவது ஒருவேளை தாய்மொழிக்கு முதன்மையளிக்கப்படுமோ? சண்கண்=நாய்.

255—‘உடம்பார் அழிபில் உயிரார் அழிவர்’, ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்னும் கிருமூலர் திருமந்திர அடிகளை ஈண்டு ஒத்திட்டு கோக்குக்,

- தாய்மருங் துண்பதுஞ் சேய்வலக் கண்றோ?
 என்னிடங் தன்னி வின்னெனுகுத்தி யமரி
 ஆண்ணைக் காப்பளோ வன்பின்னைக் காப்பளோ?
- 260 மாற்றார் தாய்கள் மாஙில மீது
 ஒற்று யமைவதைக் குறிக்க வேண்டுமோ.
- ஓற்றுமை நாடகம்
 போலி யொற்றுமை புகலுவர் புல்லோர்
 சாலவு நெஞ்சிந் சாக்கடை யோடும்.
 எடுத்துக் காட்டோ வீன்னு மீவேன் :
- 265 இராமன் முடிகுட்டை யேற்றுன் கோசலீ,
 பரதம் கேயெனப் பகர்ந்தனன் கைகயி.
 இயற்கை யிதுதான்! இயற்கை யிதுதான்!
 செயற்கை சின்னாட் சென்றதுஞ் சென்றிடும்.
 காட்டிலே யொற்றுமை நடிப்பவர் பல்லோர்
- 270 வீட்டிலே யதனை வேலையிட டொதுக்குவர்.
 ஓரடி மண்ணிற் கொன்பதி ஞயிரம்
 வெண்பொற் காசுகள் வீணை யழுது
 பிறவிப் பகையாவர் பிறப்பொரு மித்தோர்.

259 - 261—பின்னை-பின்வந்து குடியேறியவரை. தன் தாய்க்குப் பின்வந்த மாற்றாய், தனக்குப் பின் அவருக்குப் பிரந்த பின்னையைப் பேணுவதுபோல, தமிழ் சென்றமின் ஆட்சிசெய்யும் அயல்மொழிகள், தமிழரினும் அம்மொழியினர்க்கே ஆக்கம் அளிக்கும் என்பதை, தாயிமுந்த பத்து வயதுச் சிறுவனும் அனுபவவாயிலாக அறிவான்றோ?

273 - பிறப்பொறுமித்தோர்—சகோதரர்கள். ‘பங்கா எளிக்குப் பல்வில் விடம்’ என்பதை இங்கு நினைவுசெய்து கொண்டால் போதும்.

- ஊரிலே சிவன் கோவி வீரண்டாம்;
 275 இரண்டு சிவனு மேகுவர் கடற்கே.
 எங்கள் சிவன்முந்தி யெங்கள் சிவன்முந்தி
 யென்றே யிரண்டு திருக்கோவி வராரும்
 ஸ்ந்து பொருது நிதிமன்று செல்வர்.
 எந்தச் சிவன்முந்தி யேகினு வென்ன
 280 வென்றே யுணர்ந்திடு மியல்பிலா மாக்கள்
 எம்மொழி தனைக்கொண் டியாரியாண்டாலும்
 பொம்மைகள் போலப் புரிவ சொற்றுமை.
 ஒற்றுமைப் பொருளை வேற்றுமை யாக்கினர்;
 வேற்றுமைப் பொருளை யெற்றுமை யாக்கினர்.
 285 இதுதா வெற்றுமை யிலக்கண வழகோ?
 மொழிபுரி யாத முதற்கா ரணத்தா
 னிந்தியிற் பேசு மெழிற்படக் காட்சிக்
 கேகாப் பல்லோ ரேதும் புரியா
 வடமொழி தன்னுற் சடங்கது செய்வது
 290 மடமையுட் டேர்ந்த மடமை யன்றே?
 பிறமொழி தன்னிப் பிழையற வெழுதுவோ
 ரென்னிப் பிழைபட வென்று மெழுதுவர்.
 இதற்கெது காரண மெண்ணிப் பாரே!

274-278- மாசிமக ஷிமாவிற்காகக் கடவிற்குச் சுவா
 மிகள் போகும்போது, முன்பின் செல்லுதலைக் குறித்து
 நடத்தப்பட்ட போர் நிதிமன்றம்வரை சென்றது சில ஊரி
 னர்க்குக் கண்கூடு.

286-290- சில கிழவர்கள், புரியாத இந்தி சினிமாவிற்
 குப் போகவேண்டாம் என்று இளைஞர்களைத் தடுக்கின்றனர்.
 அவர் வீட்டுத்திருமணத்திலும், அவர் ஊர்க்கோயிலிலும்
 ஜயரால் முழுக்கப்பெறும் வடமொழி, அவருக்கும் ஐபாநக்
 கும் எந்த அளவு புரிந்திருக்குமோ!

- எனவே,
 தமிழ்நாட்தனி றமிழ்மொழி கொண்டே
 295 எல்லா சிகழ்ச்சியு மியற்றியல் வேண்டும்.
 தமிழ் ரணவருங் தமிழ்மொழி கற்றுப்
 பிழையற வெழுதவும் பேசவும் வேண்டும்.

பழுது பார்ப்பவர்

- ஐயகோ மைந்தா வறையவொன் நுளதால்
 வையகந் தன்னி வென்னை வளர்க்கத்
 300 தலைப்பட்ட உள்ளனர் தான்றேஞ்றி கள்சிலர்
 குளிக்கப் போய்ச்சேறு கொண்டவர் புரைய.
 பாங்குறு ஞாலம் பரவி மினிரு
 மாங்கில மிருபத் தாறெழுத் துடையதாம்.
 எழுத்துப் பெருக்க மென்னிடை யுளதாம்.
 305 அச்ச தடிக்க வழுப்புற் றென்னைப்
 பழுது பார்க்கப் பாடு படுவர்.
 இன்றியமை யாதவை யென்னெழுத் தெல்லரம்
 நன்று விளக்குவ ணுடி யோர்ஸி!
 பயிற்ரு மாங்கிலப் பண்புறு மொழியி
 310 இயிருண்டு மெய்யுன் இயிர்மெய் சாங்கில.
 எண்ணிட மெல்லா மன்னி யுள்ளன.
 தமிழினு மாங்கில மெய்யே மிகுதி!
 உயிர்குறை வாலவ் வுலக மொழியுட்
 குறினெடில் தனித்தனி குறிப்பது தொல்லை.

291-293 ஆங்கில முதலிய அயல் மொழியில் பட்டம்
 பல பெற்ற பல்லோர், தமிழில் தவறின்றி ஒரு பக்கம்
 எழுத அறியாதிருப்பது யார் செய்த தீவினேயோ!

313-318 ஆங்கில உயிரெழுத்தில் தமிழைப்பேசல்
 குறில் வெந்தில் இல்லை. அருளைசலத்திற்கும் ஈ-யில் தெட்டங்க
 வேண்டும். ஆறுமுகத்திற்கும் ஈ-யில் தெட்டங்கவேண்டும்.

- 315 'வடமலை' யென்பதை 'வாடாமாலை' யென்ப;
 'வாடாமாலை' யை 'வடமலை' யென்ப.
 ஆங்கிலக் குறைவி னழுகு புரிந்ததோ?
 தமிழழுத்து மிகுதியின் றகுதி தெரிந்ததோ?
 'திருமுருகு' என்பதைத் தெரிய வெழுதி
 'திருமுருகு' என்பதைத் தெரிய வெழுதி
- 320 ஊஞ்சுயிர் மெய்யா வமையுங் தமிழில்.
 அங்கிலங் தன்னி வத்சீ யெழுத
 வைந்துயிர் ரெழுத்து மாறுமெய் யெழுத்து
 மாகப் பதினெண் றமைக்க வேண்டுமா
 ஹியிர்மெய் யில்லா வண்மைக் குறையால்.
- 325 அச்சுக் கோப்பவர்க் கல்ல றருவது
 மெச்சுமங் கிலமோ, மேன்மைத் தமிழோ?
 தமிழி ஹியிர்மெய் தானிலை யென்று
 லச்சுக் கோப்பதி னல்ல ஹுடனே
 பக்கமு நீரும் பணச்செல வாகுமே.
- 330 இக்குறை நீக்கவே யிருந்தமிழ் முன்னோர்
 தக்கநன் முறையிர றமிழழுத் தமைத்தனர்.
 நுட்பமிள் துணரார் நுவலுவர் குறைபல,

னல்லப்பதுக்கும் E-யில் தொடங்கவேண்டும். ஏகாம்பரத் திற்கும் E-யில் தொடங்கவேண்டும். இக்குறையால், Vadai-malai என்பதை, வடமலை, வாடாமாலை என்று இருவித மாகவும் படிக்க வேண்டிவருகின்றது. இது பல சமரங்களில் தொல்லை தருகிறது.

319-323 'திருமுருகு' என்னுங் தமிழ்ச்சொல்லை, Thirumuruhu என ஆங்கிலத்தில் னழுதும் முறை, த் இருமூர்உக்உ-எனத்தமிழில் னழுதுவது போன்றதாகும். ஆங்கிலத்தில் உயிர்மெய் யில்லாததால் ஓர் உயிர்மெய் யெழுத்தை அச்சுக்கோப்பதெண்றால் இரண்டெழுத் துக்களை யெடுத்து இரண்டுமுறை கோக்கவேண்டும். காலமும்

- செருப்பிற் கேற்பச் செதுக்குவ ரடியை,
 பழுது பார்ப்பவர் பைந்தமிழ் மேழுத்தைக்
- 335 கூட்டியுங் குறைத்து மாற்றியும் புதுக்கினால்
 நாட்டினர் நன்மையை நசுக்குவ தாகும்.
 எழுத்தே யறியா ரெண்ணிறங் தோருளர்;
 அரைகுறை யாக வறிந்தோ ரொருசிலர்;
 முற்று முணர்ந்த முதறி ஞர்சிலர்.
- 340 அணைவரை யுஞ்சம ஞக்குவ தென்று?
 எம்முறை யெழுத்தா வியற்றலாங் தொண்டு?
 புதுமுறை யோர்க்குப் புரியுமோ பழநூல்?
 பலவித மாகப் பழந்தமிழ் நூற்கள்
 செல்ல ஹுற்றன, சிலவே யுள்ளன.
- 345 அவைதமைக் கற்கு மாற்றலும் போமிப்
 புதுமுறை மொழியால், புகலுவீர் நல்விடை!
 பழைய நூற்களைப் பரவையி விட்டுப்
 புதியதா யச்சுப் புரிவதென் ரூஹும்
 பொருளுங்க காலமும் போமே வறிதாய்.
- 350 தொல்லையைக் கைவிடின் தொல்லைகை கூடுமே.
 நல்ல பஞ்சை நனைத்துச் சுமப்பதோ!

வீண்; பக்கமும் நீரும். தமிழிலே அவ்வளவு தொல்லை யில்லையன்றே? எனவே அச்சுக் கோப்பதற்கு எம்முறையெனிது?

342-353 எழுத்துக்களைப் புதிதாக மாற்றினால், பிற கால மக்கட்கு வீட்டிலுள்ள பழம் நூற்கள் பயனற்றன வாகிவிடும். புதிதாய் அச்சிலுவதால் பொருளாதாரம் பாதிக்கப்படுமன்றே? மேலும், நாட்டில் எழுத்து அறிந்தவர், அறியாதவர் எண்பலதிறப்பட்ட மக்கள் உள்ளனர். இவர்களையெல்லாம் ஒருவழிப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி, பஞ்சை நனைத்துச் சுமந்த கதையாகுமன்றே?

350-தொல்லை - இருபொருள் (1) பழையமுறை;
 (2) தொந்தரவு.

எழுத்திங் வனமே யிருக்கலாம் பழுதிலை.
பழுத்த கலையெலாம் பரப்பலே வளர்ச்சியாம்.

- எதிர்காலத் தமிழகம்
என்னுயிர் தமிழ்மொழி என்னுட றமிழ்ஸிலம்,
355 நன்னர் மொழிபற்றி நவின்றிட் டேனினி
நாடு குறித்தும் நவில்வே தெனுருசில.
மக்க ளைனவரும் மகிழு வண்ணம்
தக்கசீர் திருத்தங் தான்செய வேண்டும்.
எதிர்காலத்தே யென்றமி முகத்தில்
360 ஏழை செல்வ னென்னும் பிரிவினை
வீழு வேண்டும் விளம்பி னன்கு.
அணைவருஞ் செல்வரா யைனவரு மேழையாய்
நனிதிகழ் வாழ்வையே நாடுமென் னுள்ளம்.
எவரு மெல்லா வின்பழு மெய்தலா
365 வெவருமென் னுட்டி விரும்பெருஞ் செல்வராம்!
எவர்க்குஞ் தமக்கென வேது மின்மையா
வெவரு மேழையா யிருக்கற் பாலரே!

360—367- எதிர்காலத் தமிழகத்தில் ஏழை பணக்காரன் என்ற பிரிவினையே இருக்கக்கூடாது. நாட்டுச்சொத்துக்கள் எவருக்கும் எள்ளனவும் தனியுரிமையாகாமல் எல்லோர்க்கும் பொதுவாமாறு மக்களும் அரசாங்கமும் ஒத்துழைக்கவேண்டும்.

368—371- இரப்பவர்=பிச்சைக்காரர். புரப்பவர்=பிச்சைக்காரரைக் காப்பாற்றுபவர். இச் சொற்கள் தமிழ்மொழியைச்சிட்டு நீக்கப்பட்டவேண்டும். அப்படியென்றால் நாட்டில் பிச்சைக்காரரே இல்லாதபடி அஜைவர்க்கும் நாட்டினர் நம்மைநோக்கி, அச் சொற்களிரண்டும் உங்கள் மொழியில் இல்லையே யென்ற குறை கூறினால், அங்கிலை யெங்கள் நாட்டில் இல்லையாதலால் யாங்களும் அவற்றை மறந்தோம் என்று பதில் சொல்லாமல்லோ?

இரப்பவர் புரப்பவ ரென்னுஞ் சொற்களைத் தமிழ்மொழி சின்றுஞ் தகர்க்க வேண்டுமே.

- 370 ஏழை யில்லெனி னிரப்பவ ரேது?
இரப்பவ ரில்லெனின் புரப்பவ ரேனே?
அதான்று,
வைராந் தன்னினும் வண்பசும் பொன்னே
மதிப்பிற் குரியதா மன்ன வேண்டுமால்.
வெள்ளியைப் பொன்னினும் விலைமதிக்க வேண்டும்.
375 வெள்ளி யிரும்பினும் விலைகுறை வற்றிடும்.
இரும்பின் மதிப்பே யெவற்றினு மிக்கதாம்
அங்கன மாயி னைத்துப் பொறிகளு
மிரும்பினு வன்றே வியங்கு கின்றன
இரும்பு விலையேற் னென்ன மூலகம்
380 என்று மயங்க லிம்மியும் வேண்டாம்.
இரும்பே சிறந்த தென் றதி னேக்கம்
இப்போ துள்ள விரும்பு விலையினும்
வெள்ளி யின்விலை விரைவிற் குறைய,
அதனினும் பொன்னு மதனினும் வைரமும்
385 படிப்படி யாகப் பாரிற் குறைதலே!
பொன்னும் வைரமும் புனைவதைத் தவிர

372—401- உழைக்காமையால் தொப்பையுங் தொங்கியுமாய்ப் பளபளப்புடன் வாழும் உருவங்கள் போன்றது வைரம். கண்கவர் காட்சியைத் தவிர இவற்றால் கட்டாயப்பயன் என்ன? வெயிலில்லின்று உழைத்து உழைத்துக் கறுத்த உருவங்கள் போன்றது இரும்பு. இவற்றால் பெறும் பயன் மிகப்பல. எனவே உலோகங்களுள், பொறிகளையியக்கும் இரும்பே மதிப்பிற் குரியது. இவ்வுணர்ச்சி மனத்தில் தோண்றினால், நகைப்பித்தும், நகையில்லாதாரரைக் கண்டு நகையாடும் செல்வரின் நகையாடற்குரிய செயலும் மக்கள்

- என்ன நன்மையை யீங்திடு கிண்றன?
- இரும்போ பற்பல வியங்கு பொறிகளைத்
தரும்பொரு ளானதிற் ரணிமதிப் புடையதே
- 390 உழைத்துழைத் திந்த உலகிற் குதவாது
தழைத்த வருவெழில் தாங்கிய செல்வன்,
உழைத்துழைத் திந்த உலகிற் குதவி
கிழித்த கந்தையுங் கிடைக்கா வழவ
னென்னு மிருவரை யீண்டு நிறுத்தவம்,
- 395 முன்னவன் வைரம், பின்னவ னிரும்பு.
அழகிய பொருளா வாக்க மாமோ?
உழைக்கும் பொருளா ஹாதிய மோவறை!
ஆயிரக் கணக்கி லமுங்கீக் கிடக்கும்
அணிக டம்மை யட்லா ரிரும்பாய்
- 400 மாற்றிப் பொறிகளை நாட்டி வேற்றித்
தொழிற்கூடங்கள் தொடங்க வேண்டுமே.
உழவருங் தொழிலரு முயர்ந்தோ ராவர்
உண்டுகளித் திருப்போ ருடும்புக ளாவர்.
பெற்ற தாயாம் பெருங்கில மங்கையா
-
- மன்றத்தில் விடைபெற்றுக்கொள்ளுமான்றே? எனவே,
மனைவிமக்கள் மேல் நகையெனும் பெயருடன் கிடக்கும் ஆயிர
கணக்கான ரூபாக்களைத் தொழிற்சாலை முதலியனவரை
மாற்றி நாட்டின் வருவாயை வளர்க்கவேண்டும்.
- 402—403- ‘உழவுக்குஞ் சொழி ஒக்கும் வந்தனை செய்
வோம்—வினிலில்—உண்டுகளித்திருட்போரை நிந்தனை செய்
வோம்’ என்னும் சுப்ரமணிய பாரதியர் பரடலோடு
இதனை ஒத்து நோக்குக.
- 404—414- பூமி தண்ணைத்தானேனயும் ஞாயிற்றையும்
(சூரியனையும்) சுற்றிக்கொண்டே யிருப்பதால்தான், இரவு
பகலும், மாத ஆண்டுகளும் உண்டாகின்றன. சூரிய வெப்
பம் பலபகுதிகட்டும் கிடைக்கப்பெற்று உணவுப் பொருள்

- 405 நுற்றுழைக் கிண்றே நுங்கட் கென்றும்.
சுற்றிச் சுற்றிச் சுடர்கதி ரொளியைப்
பெற்றுப் பெற்றுப் பேருணு விளைக்கிறேன்,
உழையா மல்யா ஜெருங்கிலை கொள்ளி
னிரவுபக வேது? இன்பழு மீது?
- 410 என்னைக் கண்டு முழையா மனிதன்
றன்னைக் கண்டியான் ருங்காது குவல்.
‘இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
ஷிலமென் நும் நல்லாள் நகு’மென் றென்மகன்
திருவள் ஞவனுங் திருவாய் மலர்ந்தளான்.
அதான்று,
- 415 என்ற ஞுட்டி வெழினீதி மன்றமும்
துன்று காவ ஞேய்கிலை யங்களு
மிருத்தல் வேண்டா. இருந்தன வோழுன்?
கலகங் கொள்ளை காணு வாழ்க்கை
யுலகங் கொள்ளி ஜெழிந்திடு மன்னவை.
- 420 குற்ற வாளியைக் கொள்ளுஞ் சிறைகள்
குற்ற மிழைப்போர் குறுகா மையினுல்
தொழிற்சாலைகளாய்த் துலங்கிட வேண்டும்.
-
- கள் விளைகின்றன. இயற்கையே நமக்கு உழைத்து உதவும்
போது நாம் ஏன் சோம்பித் தூங்கவேண்டும். இலம் என்று
...நல்லாள் நகும்’ என்னும் இக்குறள் திருக்குறள்பொருட்
பால், உழவு என்னும் அதிகாரத்தில் உள்ளது. சுடர்கதிர்
=சூரியன். அசைஇ—சோம்பி
- 415—422- காவல் தோய் விலையம்=போஸ் இலாகா.
மக்கள் ஒற்றுமையாயிருந்தால் நீதிமன்றமும், ஒழுக்கங்
குன்றுதிருந்தால் போலீசு இலாகாவும் தேவையில்லை. இவ்
விலாக்காக்களில் வேலை பார்ப்பவர்கள் நாட்டிற்கு வருவாய்
தரும் வேறு வேலை பார்க்கலரமன்றே? துலங்கல்=வினங்கல்.

- உருவங் தவிர ஒன்று மின்றித்
திருக்கோவி வென்றுங் திறந்திருக்க வேண்டும்.
அதான்று,
- 425 சாதி சமயச் சமூக்குகள் வேண்டா.
- ஒதி நெருகுல மொருமதம் வேண்டும்,
அன்னவை தமிழ்க்குல மழகிய தமிழ்மத
மென்னாலும் தவரூம் ; இரண்டையு மினைத்துத்
'தமிழர்' என்னுங் தனிப்பெய ரசவே
- 430 மொழிதலே நலமாம் முழுப்பொருத் தமுமாம்.
இம்முறை யாக வென்னுயிரி ரூடலாஞ்
செம்மைத் தமிழையுஞ் சிறந்த காட்டையும்
வளர்த்திடு வீரேல் வண்டமிழ் மக்களே
உலகத் தேயுயர்ந் தோங்கி வாழ்விரே !"
- 435 என்றே, செந்தமி மன்னை செட்டினள் கரந்தாள்.
- ஆண்பிரி வற்ற வருங்கன் தெற்றன
யான்விழிப் புற்றே னியாரையுங் சாணலன் ;
அனைத்துங் கனவென் றறிந்தே னங்கே.
கனவினி லன்னை கழறிய வணைத்தும்

423—424—மனிதன் கோவிலில் திருஷ்டத்திருஷ்டத் தெய்
வத்தைப் பங்கப்படுத்துகிறோன். இந்திலை கூடாது. கடவு
ஞக்கு ஏன் கற்பனை ஒப்பனை (அலங்காரம்). அவரது திரு
வருவம் மட்டும் இருந்தால் திருட்டுக்கும் இடமில்லை. வழி
படற்கும்போதுமானது. ஆதலின் கடந்த கடவுளைப் பூட்டு
டிடுப் பூட்டி நம் அறிவையும் பூட்டிக்கொள்ளமல்லிரண்
டையும் திறந்தேயிருக்கச் செய்யவேண்டும்.

425—430—சமூக்குகள் = தாத்தமைகள். ஒன்றே குலம்-
ஒருவனே தேவன் என்ற அடிப்படையில், தமிழ்க்குலம்-
தமிழ்மதம் என்ற இரண்டு தொடர்கள்கூடா. குலம்-மதம்
இரண்டையும் இனைத்துத் தமிழர் என்ற சொல்லாலேயே
சொல்லவேண்டும். நீ என்ன சாதியென்ற கேள்விக்கும்,
சொல்லவேண்டும்.

- 440 எனவாக் குதலே நங்கடன் ரேழுமா !
தமிழரி யாதார் தமிழ்த்தொன் டாற்றல்
நீந்தத் தெரியாது நீரிறக்க வண்டே ?
இடனின்றி யோவிய மெவண்டீட்டு வெதோ ?
முதலின்றி வணிகம் முற்றுப் பெறுமோ ?
அதனுன்,
- 445 சென்று தீங்தமிழ் தேருங் திறனும்
நன்று சிற்கே நவி ஒவு னண்பா !
- [ஜூயாற்று அரசர் கல்லூரி]
ஆறு முழங்கி யருளலா விலங்கைக்குச்
சோறு வழங்கிய சோன்னட்டகனுள்,
ஜயாற் றுவள மமைந்த நற்றிரு

என்ன மதம் என்ற கேள்விக்கும் தமிழன் என்ற பதித்தீல
வரவேண்டும்.

441—442—நீர் இறக்கல்=பிறரைத் தண் ணீ ரி ஸ்
இறக்குதல். தமிழ்ப்புலைம சாலாதார், எழுத்தாலுப் பேச்
சாலும் பிறர்க்குத் தமிழ்ப்பயிற்றல், தனக்கே நீந்தத் தெரியா
தவன், நீந்தத் தெரியாத மற்றெருருவனை நீரில் இறக்குதல்
போலாகும். இந்திலையில் காட்டில் சிலர் மேய்கின்றனர்.

447—448—முன்னெருகாலை இலங்கையையரண்ட
பரராசசிங்க மன்னனைது வேண்டுகோராஞ்சின்கிணங்கி, தஞ்சா
வூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதுவையில் வாழ்ந்த சடைய
வள்ளல் இலங்கைக்கு மிகுதியான உணவுப்பொருள் அனுப்
பிய செய்தியைப் பாராட்டி அம்மன்னன் எழுதிய
“இரவு நண்பகல் ஆகிலென்? பகலிருளரு விரவாகிலென்?
இரவி யெண்டிசை மாறிலென்? கடலேழுமேறிலென்?

வற்றிலென்?
மரபு தங்கிய முறைமைபேணிய மன்னர்போகிலென்?
ஆகிலென்?
வளமையின்புற சோழமண்டல வாழ்க்கைகாரண
மாகவே

— 38 —

- 450 வையாற் றினிலே வணிகொன் காவிரிக்
காவிரி கரையிற் காண்பாய் கல்லூரி.
ஆற்றுநி ரூள் த்தை யாற்ற சீர்த்திடும்,
வெள்ளி மீன்க டுள்ளிவிளை யாடும்;
கள்ளமில் காதோயர் வெள்ள நீந்துவர்,
455 முந்தையோர் தம்மை முன்னு முறையில்
தங்கிரப் புரோகிதர் மந்திரம் ஒதுவர்.
பட்டிக் காட்டான் யானைகண் டாலெனப்
பார்த்து சின்று பறிபோ யுன்னம்
அன்ன வற்றிற் கடிமை யாகாதே
460 அரசர் கல்லூரி யடைந்து கற்பாய்।
அதான்று.

கருது செம்பொனின் அம்பலத்திலோர் கடவுணின்று
நடிக்குமே;
காவிரித்திரு நதியிலேயெரு கருணை மாழுகில்
துயிலுமே;
தருவயர்ந்திடு புதுவையப்பதி தங்குமானிய சேகரன்
சங்கரன்தரு சடையனை ஸ்ரௌரு தருமதேவதை
வாழுவே”
என்னும் தனிப்பாடல் செய்யுளை நோக்குக.

449—451 வெண்ணைற, வெட்டாறு, குடமுருட்டி,
காவிரி, கொள்ளிடம் என்னுட் ஜிந்தாறுகள் அண்மையிய
ஹள்ள கரம் திருவையாறு. காவிரி=ஓர் ஆற்றின் பெயர்;
சோலைவிரிந்து சூழ்ந்த. கா=சோலை, விரி=விரிந்த.

455—56—முந்தையோர்—முன்னேர். முன்னுதல்-
விளைத்தல். தங்கிரம்=நால். இறந்துபோன முன்னேரின்
விளைவுச் சடங்காக, நால் பல கற்ற புரோகிதர் மந்திர ஞ்
சொல்வர்.

457—பட்டிக்காட்டான் பானை கண்டாற்போல்’ என்
பது தமிழ்மக்கள் பலரிடை வழங்கப்படும் பழுமொழிக
ஞள் ஒன்று.

[அண்ணு மலைப் பல்கலைக் கழகம்]

செல்வப் பயணிச் சிறக்க வனர்ந்து
பல்கலைக் கழகம் பல்கலைச் செய்தோன்
வந்த பிறவிசை வளர்ப்போர் நடுவண்
செந்தமிழ் மிசைக்குச் சிற்பி யானேன்

- 465 பெரும்புகழ் மலையன் பெயர் அண்ணுமலை
தருகழ கத்தினுங் தமிழ்மொழி பயிலவாம்.
அதான்று.

[காந்தை-தருமபுரம்-கல்லூரிகள்]

தமிழ்வேங் தாண்ட தஞ்சை யருகி
லமிழ்தினு மினிய தமிழ்மொழி வளர்க்கக்
கரந்தைத் தமிழ்ச்சங்கங் கண்ட காவலன்

- 470 உமாமகே சாக்கதி ருதவ மலர்ந்து
ஆவடுதுறை அடிகளின் அருள்பெறு கலூரியும்,
தருமபுரக் கலூரியுங் தக்கவாங் தமிழ்க்கே.
அதான்று,

[மயிலந் தமிழ்க் கல்லூரி]

இலக்கியங் கற்போர் இலக்கியங் கோதையும்,
காவடி யெடுப்போர் காவடி முழக்கும்,

- 475 அணிவிழாக் காண்போ ரணிவிழாக் கவியும்,
காளைக் கோட்டுங் காளைகள் கறங்கும்,
கவலை யிறைப்போர் கவலைப் பேச்சும்

462—பல்கலை=(இருபொருள்) பல்கலைகள்; பல்கல்
+ஜை=பல்கலை=அஃதாவது—வளர்ந்து பெருகுவதை.

467—472—காந்தைத் தமிழ்ச்சங்கத்தாரால் நிறுவப்
பட்ட புலவர் கல்லூரி, இதுபோழ்து தருமபுரத்து அடிச
ளால் ஒருப்புபெற்று வளர்ந்து வருகிறது.

மோடார் காரின் முழக்கோ டிரட்டுஞ்
சிரார் மயிலச் சேயோன் பிறங்கலீல்

- 480 செந்தமிழ்க் கொண்டல் சிவஞான பாலையர்
தந்தகல் ஓராயியுங் தங்கிப் பயிலவாம்.
அதான்று,

[திருப்பதிக் கல்லூரி]

ஆயிர மாயிர மாண்டுக ளாக
வண்டமிழ் நாட்டின் வடவெல்கீ யாகத்
திகழ்திருப் பதியாங் திருப்பதி தணிலும்

- 485 மகிழ்தரு கலூரி மாதமிழ்க் குண்டு.

[திருப்பனந்தாள்—மேலைச் சிவபுரி]
திருப்பனந் தாளமர் தறவோர் கலூரியும்,

- 473—481— இப்பகுதியில் சிலேக்டகள் உள்ளன.
இலக்கியம்—இலக்கு இயக்கு ஒதை—முறையே பொருள்;
தமிழிலக்கிய நூற்கள்; குறிக்கோள் (இலட்சியம்) பொருந்
திய ஒதை. காவடி=அன்பர் எடுத்தாடுக் காவடி; சோலை
யடியில். அணிவிழா=அழகிய திருவிழா; காண்போர்
அணி=காண்பவர் கூட்ட அணிவகுப்பு. காளைகள்=காளை
மாடுகள்; காளைபோன்ற இளைஞர்கள். கவலை=நீரிறைக்குங்
கருவி; மனக்கவலை. மோடார்கார்=ஊர்ந்து செல்லும் வாக
னம்; மோடு ஆர் கார்=உச்சியில் உள்ள மேகம். கவி-
கறக்கு=ஒசை. பிறங்கல்=மலை. கொண்டல்=மேகம். சேயோன்=முருகன்.

- 482—484—‘வடவேங்கடந் தெங்குமரி யாயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து’ என்னுங் தெர்க்காப்பியச் சிறப்

மேலைச் சிவபுரி மேவுகல் ஓராயியும்
நூலீக் கற்றற்கு நுவலி னேற்றவே.
அதான்று,

[பிற விடங்கள்]

- இங்நாற் றுண்டி வேற்றறங் கொழிக்கத்
490 தமிழர் நாட்டின் நலீங்க ராயுள
சென்னை நகரஞ் சென்றுங் கற்கலாம்.
மன்னவர் மாறர் மன்னி வளர்த்த
முன்னைய மதுரையு மொழியிற் றக்கதே.
கடல்சார் புதுவைக் கல்விக் கழகமும்

- 495 நந்தமிழ் நாட்டுள நற்கழ கங்களுஞ்
செந்தமிழ் பயிலச் சேர்துணை யாமே.
உன்னிலீக் கேற்ப வோரிட முற்றே
நன்னர்த் தமிழை நயந்து கற்பின்
பின்னர்ப் பேறு பேசுங் தரத்ததோ!

- 500 கன்ன றின்னக் கைக்கூவி வேண்டுமோ?
இன்பம் பெற்றிடி னெனக்கோ வளிப்பாய்?

புப் பாயிரத்தை சேர்க்குக. திருப்பதி ஆம் திருப்பதி=
திருப்பதி என்னும் அழகிய ஊர். திருப்பதி=திருவேங்
கடம்.

- 486—487— திருப்பனந்தாள் அடிகளாரால் ஒரு
தமிழ்க்கல் ஊரி விறுவப்பட்டுள்ளது. செட்டிகாட்டு மேலைச்
சிவபுரியிலும் ஒரு தமிழ்க்கல் ஊரியுண்டு.

- 492—93— மன்னவர் மாறர்=பாண்டிய மன்னர்கள்.

வாழ்வு சிறக்கும்

நூறுட் டைய னென்ளீ விழியன்
சோமே சோறெனச் சோரு மிரவலன்
இளமையுங் கண்க விரண் டுஞ் செல்வ

505 வளமையும் பெற்ற வாழ்வு கடுப்பத்
திருவள்ளுவர் தந்த திருக்குறள் பெறுவாய்!
பெருநூற் பிறவும் பிறங்க வறிவாய்!
வாழத் தெரிந்து வையம் சிறப்பாய்!
ஆயின்,

நன்றியுணர்வு

எற்றிய ஏணி தீ யேற்றி விடாதே

510 கடத்திய கலத்தைக் கடத்தி விடாதே
தீட்டிய மரத்திற் கூர்த்திட்டாதே
குரவர்க் கெதிராய்க் கோலாடாதே
குலத்தைக் கொல்லுங் கொம்பா காதே
தமிழ்நிலம் பிறப்பகம், தமிழ்மொழி தாய்மொழி

494— தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுவையினின்
ரும், கடற்கரையிலுள்ள பிரஞ்சிந்தியப் புதுச்சேரியை
வேறுபடுத்திக்காட்டற்காக, ‘கடல் சார் புதுவை’ எனப்
பட்டது.

502— நூறுட்டையன் = நூறுவயதினன்.

503— சோமே சோறு என = (இருபொருள்)
சோறே சோறு என்ற; சோமே மோட்சம் என்ற.
சோறு = உணவு; மோட்சம் = இரவலன் = பிச்சைக்காரன்.

515 தமிழர் குழலுள் தங்கியது வாழ்வே, அதனுன்,
தமிழ்நிலம் தமிழ்மொழி தமிழர் தம்மைக்
கைப்பா யெனுதே! காட்டிக் கொடாதே!
செந்தமிழ் நம்பெருஞ் செல்வம்
நந்தமிழ் வளர்ப்போம் நாம்வளர் வோமே!

511—513— இப்பகுதியுள், ‘தீட்டிய மரத்தில் கூர்
பாய்தல்,’ ‘குருவினிடமே கோலாட்டம் போடுதல்,’ ‘குலத்
தைக் கெடுக்கும் கோடாரிக்காம்பு’ என்னும் பழுமொழிகள்
முறையே அமைந்திருப்பதை நேர்க்குக்.



ஈதானம் பிரின்டிங் ஓர்க்ஸ், புதுவை,